



ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



**இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களுக்கான
முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2019 (II)**

காலம் 03
மணித்தியாலங்கள்

அரசாங்க நிதி நடைமுறைகள் (06)

විභාග අංකය
Index No / சுட்டெண்

● **ஐந்து (5) வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கുക.**

1. தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை 04/2023 இற்கு அமைவாக 2024 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்டத்தினை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களின்படி 2024 செலவின மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போது, 'விலை சார் பெறுமதி' (Value for Money) உருவாக்கப்படுவதை எப்போதும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 - I. ஒரு அரசு செலவின் 'விலை சார் பெறுமதி' (Value for Money) என்றால் என்ன என்பதை விளக்கி அதில் அடங்கியுள்ள கூறுகள் என்ன என்பதை விளக்கவும். (10 புள்ளிகள்)
 - II. உங்கள் நிறுவனத்திற்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போது பணத்திற்கான மதிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் என்ன என்பதை விளக்கவும். (10 புள்ளிகள்)
2.
 - I. அரசு நிதி முகாமைத்துவத்தில் பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றி விளக்குக. (10 புள்ளிகள்)
 - II. அரசு நிதி முகாமைத்துவ செயல்முறையில் திறைசேரியின் கீழ் செயல்படும் பின்வரும் நிறுவனங்களின் வகிபாங்கினை விவரிக்கவும்.
 - அ) அரசு நிதித் திணைக்களம் (5 புள்ளிகள்)
 - ஆ) முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம் (5 புள்ளிகள்)
3.
 - I. நிதி ஒழுங்கு விதி 165 இற்கு ஏற்ப அரசாங்க அலுவலகமொன்று பின்வரும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சுருக்கமாக விளக்கவும்.
 - அ) நி.ஒ. 165(1) கரும பீடத்தில் பெறப்படும் காசு (03 புள்ளிகள்)
 - ஆ) நி.ஒ. 165(2) பிற பெறுகைகள் (03 புள்ளிகள்)
 - II. நி.ஒ. 206 இற்கு அமைய வைப்புக்களிலிருந்து மீளப்பெறும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை என்பதை குறிப்பிடுக? (06 புள்ளிகள்)

- III. அரசு அலுவலகக் காவலில் உள்ள பணத்தின் பாதுகாப்பு குறித்து நி.ஒ. இற்கு ஏற்ப பேணப்பட வேண்டிய ஏற்பாடுகள் யாவை என்பதை விளக்குக. (08 புள்ளிகள்)
4. I. அரசாங்கத் திணைக்களத்திற்கு தேவையான பொருட்கள், பணிகள் மற்றும் சேவைகளை பெறுகை செய்வதில் பெறுகை நிறுவனத்தின் (Procuring Entity) கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்கவும். (10 புள்ளிகள்)
- II. 2006 ஆம் ஆண்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பெறுகை வழிகாட்டுதல்களின் படி, திணைக்களப் பெறுகைகள் குழு கொள்முதல் முறையைப் பயன்படுத்தி கணினிகளை வாங்க முடிவு செய்தால், பின்வரும் விடயங்கள் தொடர்பாக உங்கள் பதில்களைக் குறிப்பிடவும்.
- a) உயர் மதிப்பீட்டு பெறுமதி (1 புள்ளி)
- b) கேள்விமனுக்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆகக் குறைந்த வழங்குனர்களின் எண்ணிக்கை (1 புள்ளி)
- c) வழங்குனர்களை தெரிவு செய்யும் முறை (2 புள்ளிகள்)
- d) தெரிவுசெய்யப்பட்டுள்ள கேள்விமனுதாரருக்கு கேள்விப் பத்திரம் வழங்க வேண்டியமை (1 புள்ளி)
- e) கேள்விமனுக்களை பெற்றுக்கொள்ளும் முறை (1 புள்ளி)
- f) கேள்விமனுக்களை திறக்கும் முறை (1 புள்ளி)
- g) கேள்விமனுக்களை மதிப்பீட்டு கட்டம் (3 புள்ளிகள்)
5. I. 2018 ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, அரசு கூட்டுத்தாபனம் அல்லது அரசு கம்பனிகளின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்? (10 புள்ளிகள்)
- II. கணக்கீட்டு உத்தியோகத்தரின் கடமைகளை நிறைவேற்றும் போது நிறுவனத்தின் கணக்காளர் என்ற ரீதியில் உமது கடமைகள் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடுக. (10 புள்ளிகள்)
6. சிறு குறிப்பு எழுதுக.
- I. அரசு தனியார் பங்கேற்புச் செயற்றிட்டங்கள் (Public Private Partnership Projects)
- II. பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம் (Zero-Based Budgeting)
- III. இரு உறை முறை (Two Envelop System)
- IV. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு (Audit & Management Committee)

(புள்ளிகள் 5X4 =20)
